

„Justice and Peace“, Pollachi, India



Report 2021

Tanratsch und Vini
vor dem Office „Justice and Peace“

... unter dem Einfluss von Covid

Covid und die Auswirkungen der Pandemie haben auch im 2021 die Arbeit von unserem Koordinatorenpaar Vini und Tanratsch mit ihren VolontärInnen geprägt.

2018, zu Beginn des Projektes „Justice and peace“ haben wir einen 5 Jahresplan mit entsprechendem Budget erstellt. Wir sind glücklich, dass wir bis heute auf SpenderInnen zählen konnten und den Adivasis (Eingeborene in Indien, schutz- und rechtlos ausserhalb des Kastensystems) und den Dalits (unterste Kaste / Unberührbare) auf vielfache Art und Weise Unterstützung geben können. Das Geld konnte nicht alles gemäss dem ursprünglichen Plan eingesetzt werden. Die mit Covid einhergehende Not, v. a. Hunger und fehlende medizinische Versorgung, konnten wir an manchen Orten lindern. Auch wenn unser Bemühen nur wenigen helfen kann, nichts desto trotz bleiben wir dran! Uns geht es gut.

Ich hoffe sehr, dass ich Ende 2022 nach Indien reisen und vor Ort in den Projekten mitarbeiten kann. Bis dann bleibe ich mit Tanratsch und Vini in engem Austausch.

Ein „Danke“ Euch allen und ein gesundes, frohes & beschütztes 2022

Dixy Eyer

Center „Justice and Peace“ in Pollachi

Das Büro „Justice and Peace“ konnte von uns im Jahre 2018 errichtet werden.

Es ist in der Zwischenzeit zu einem wichtigen Versammlungsort und Beratungsbüro für die Adivasis und Dalits aus der Region geworden.

Aktivitäten:

- Planung der Interventionen für die Wasser- und Landrechte einzelner Menschen und Familien
- Sensibilisierungsworkshops für Hygiene und medizinische Prävention
- Support und Schutz für Waisen & alleinstehende Frauen mit Kindern
- Ausbildung von VolontärInnen für Schulaktivitäten
- Notschlafstelle
- Verteilung von Hilfsgütern & Nahrungsmitteln
- Über 1000 Menschen erhielten Beratungen

Aktivitäten im Center



Covid-Aktivitäten 2021

- Sensibilisierung zur Vorbeugung und zum Schutz der Stämme in den Hügeln
- Beschreibung und Aufzeichnung der Schutzmassnahmen für die BewohnerInnen, die in Regionen wohnen ohne Elektrizität, TV und Internet
- Verteilung von Gesichtsmasken
- Verteilung von Nahrungsmitteln an 1500 Familien und 300 Waisen
- Medizinische Grundhilfe

Verteilung von Nahrungsmitteln



Sensibilisierungsworkshop



Aktivitäten zu Bildung

- Sämtliche Schulen sind nach wie vor geschlossen
- Volontäre von „Justice and Peace“ sind in 16 Dörfern aktiv und unterrichten 300 Kinder
- Unterstützung mit Schul- und Schreibmaterial
- Solarlampen und einige Fahrräder helfen zusätzlich

Solarlampen für die Abendschulen



VolontärInnen unterrichten



Verteilung von 300 Decken & Nahrung



Blaue Planen zum Schutz in der Monsunzeit



Besenherstellung & Produkte

- Besenherstellung: das Erstellen und der Verkauf von Besen ermöglichen einen Beitrag an den Lebensunterhalt von alleinstehenden Frauen
- Honig, Pfeffer und Kardamon sind die Produkte, die „Justice and Peace“ zu vertreiben versucht
- Die regulären Marktaktivitäten wurden aber leider covid-bedingt stark reduziert. Die Einkommensquellen fielen für viele weg.

Besprechung mit DorfbewohnerInnen



Tribal families of Kozhikamuthi seek better living conditions

STAFF REPORTER
COIMBATORE

Residents of Kozhikamuthi tribal village in the Anamalai Tiger Reserve (ATR) have sought the intervention of the Coimbatore District Collector in settling a range of issues – from allotment of patta to provision of basic amenities.

In a petition submitted to the Collector, they said only 75 dwellings of the tribal families had homestead patta. The single-room dwellings had three-foot walls with the remaining portions made of bamboo and tin sheets.

The residents – 185 families living in 135 dwellings – sought concrete houses, pointing out that the existing dwellings did not have attached bathroom or toilet.

With no direct road to the tribal village, which is located seven km from Top Slip, the residents use the path through the Kozhikamuthi elephant camp of the ATR. Elephants from the camp al-



Tribal women from Kozhikamuthi in the Anamalai Tiger Reserve collecting water from a stream.

so enter the village at times, they said.

The villagers belonging to Malasar, Malaipulayar and Kadar tribes are drawing drinking water from a stream which is located around 500 metres from their dwellings. When the stream dries up during summer, water is drawn from a six-foot deep narrow water-hole close to the stream. Wild animals, including elephants, also use the water-hole, the petition said.

As there is no anganwadi, tribal children do not get nutritious food and care from

health workers. With the village lacking proper road connection, children are forced to study in residential schools from the age of six, leaving their families and village. Children, pregnant women and the elderly people suffer during emergency as ambulances cannot reach the village.

The residents also wanted power connection, appointment of more medical staff at the primary health centre at Top Slip and permanent jobs for those working with the Forest Department for over 10 years.

Zeitungsartikel vom 22. Dez. 2021,
Forderungen von Stammesfamilien
von Kozhikamuthi;
eine Intervention von Tanratsch

Vini (officially Leelavathi) wurde in die nationale Kommission zum Schutz der Adivasis und zur Erhebung der Unrechte an den Adivasis gewählt – für „Justice and Peace“ eine grosse Anerkennung für die Bemühungen in der Tradition des gewaltlosen Widerstandes



News

Leelavathi From Kodagu Is TN SC/STs Commission Member

October 20, 2021

Chennai: Tamil Nadu Chief Minister M.K. Stalin has announced the appointment of former Madras High Court Judge Justice Sivakumar as the Chairperson of the newly-constituted State Commission for SC/STs.

Punitha Pandian is the Vice-Chairperson, while Kumaradevan, Ezhil Elangovan, K.M. Leelavathi Dhanraj from Kakkabe in Kodagu, P. Elanchezian and K. Raghupathy are the Members and they will have a three-year term.

பழங்குடியினருக்கான உரிமைக் குரல்!

ஓய். ஆன்டனி செல்வராஜ்
திசை அமைப்புகளில் வெண்களின் பங்களிப்பு, வெண்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான வாய்ப்பாக அமையும். அதனால்தான் நாடாளுமன்றத்தில் வெண்களின் இட ஒதுக்கீடுக்கான போராட்டம் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இடப்பூரான போராட்டங்களுக்கு நடுவேயே வெண்களின் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துவிடுகின்றன. ஆதிதிராவிட, பழங்குடியினர் நல ஆணையத்தின் உறுப்பினராக லீலாவதி நியமிக்கப்பட்டது அந்த நம்பிக்கைக் கீற்றுகளின் ஒன்று.

தமிழ்நாடு அரசு முதல் முறையாக ஆதிதிராவிடப் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைநிலி அலுவலகத்தில் அமைந்துள்ள அரசு சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான சட்ட உரிமைகள், நல உதவிகள், உரிமைகளுக்காகவும், அவர்களுக்கு உதவ சட்டங்கள் சீர்தரம் செய்யப்பட்டு வந்தன. அவை மறுக்கப்படும் போது விசாரித்து அவர்களைப் பெற்றெடுக்கவேண்டும். இந்த ஆணையம் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் உள்ள ஒரு உறுப்பினராக லீலாவதி தனாரது, பழங்குடியின மக்கள் பிரதிநிதிராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தந்தை டாக்டர் வழி
வீலாவதி, வெண்களின் உரிமைகளை மையப்படுத்தி, அரசு சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான சட்ட உரிமைகள், நல உதவிகள், உரிமைகளுக்காகவும், அவர்களுக்கு உதவ சட்டங்கள் சீர்தரம் செய்யப்பட்டு வந்தன. அவை மறுக்கப்படும் போது விசாரித்து அவர்களைப் பெற்றெடுக்கவேண்டும். இந்த ஆணையம் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் உள்ள ஒரு உறுப்பினராக லீலாவதி தனாரது, பழங்குடியின மக்கள் பிரதிநிதிராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வானவில் பெண்கள்

தமிழகம், சந்திரபாபம் ஆகிய மூன்று மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் உரிமைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற அடில் வெற்றி பெற்றதற்கு யட்டுவல்லாது அவர்கள் பிரமாத்தில் அவர்களுக்காக ஒரு பழங்குடியினத் தலைவரைய உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுவந்தனர். நான் சந்திரபாபம் பணிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாகத்தான் தற்போது தனக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

“நான் குடும்பமையிட்டுள்ளதும் சிறுவரும் முற்போக்கு எங்கள் கருத்துகளுக்கு அருகில் உள்ளவாழ்ந்தோட்களில் பணிபுரிந்து தமிழக மக்களுக்கும் நலம் தரும் பணியில் ஈடுபட்டேன். சந்திரபாபம் பணிகளை மக்களுக்கு உதவியும் நலம் தரும் பணியில் ஈடுபட்டேன். சந்திரபாபம் பணிகளை மக்களுக்கு உதவியும் நலம் தரும் பணியில் ஈடுபட்டேன். சந்திரபாபம் பணிகளை மக்களுக்கு உதவியும் நலம் தரும் பணியில் ஈடுபட்டேன்.

கேள்விகள் ஏற்பட்ட கேள்விகள்
லீலாவதி சிறுவர்களுக்கு உதவியும் நலம் தரும் பணியில் ஈடுபட்டேன். சந்திரபாபம் பணிகளை மக்களுக்கு உதவியும் நலம் தரும் பணியில் ஈடுபட்டேன். சந்திரபாபம் பணிகளை மக்களுக்கு உதவியும் நலம் தரும் பணியில் ஈடுபட்டேன்.




Ein grosses „**MERSI**“ allen, die uns im 2021 unterstützt haben!



Kontoinformationen von
„Justice and Peace“

Raiffeisenbank Belalp Simplon, 3904 Naters

Mitglieder-Privatkonto "Justice and Peace"
Beatrix Eyer

Konto CH18 8080 8006 1942 7660 8

IID (BC-Nr.): 80808

SWIFT-BIC: RAIFCH22